

## **ஸ்ரீ வங்கா எனர்ஜிஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் அதன் துணைக்கம்பனி - 2019**

### **1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்**

ஸ்ரீ வங்கா எனர்ஜிஸ் (பிறைவேட்) லிமிட்டெட்னதும் ("கம்பனி") கம்பனி மற்றும் அதன் துணைக்கம்பனிகளினதும் ("தொகுதி") 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழுப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முறையே நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இனங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கம்பனி மற்றும் தொகுதியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றவினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இனங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### **1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்எயூஎஸ்எஸ்) இனங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்தியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### **1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்**

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இனங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆனாகக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் தொகுதியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தொகுதி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இனங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றுவொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியாவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டுறையை, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றுவொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்றிறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய

தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயபாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீசிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரக்களுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 1.5 நிதிக்கூற்றுக்கள்

### 1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

	உரிய நியமம் தொடர்பாக இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	நிதிக்கருவிகளை வெளிப்படுத்துதல் தொடர்பான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமத்தின் (எல்லெல்லாவும் 07) 08 ஆம் பந்தியின் பிரகாரம் ஒவ்வொரு வகையான	2020 இலங்கை நியமங்களின் உரிய வெளிப்படுத்தல்களை	கணக்கீட்டு நியம தொடக்கம் கணக்கீட்டு ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும்.

நிதிச் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முன்கொண்டுசெல்லும் தொகை நிதி நிலைமைக் கூற்றில் அல்லது குறிப்புக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டியதுடன் நியமத்தின் 31 மற்றும் 33 ஆம் பந்திகளின் பிரகாரம் அறிக்கையிடல் காலப்பகுதியின் இறுதியில் வெளிப்படுகின்ற கம்பனிக்கான நிதிக் கருவிகளிலிருந்து எழுகின்ற இடரின் தன்மை மற்றும் பரப்பாலை மதிப்பீடு செய்வதற்கு தேவையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். எனினும் நிறுவனம் தேவையான வெளிப்படுத்தல்களை வழங்கியிருக்கவில்லை.

- (ஆ) வாடிக்கையாளருடனான ஒப்பந்தங்களிற்கான வருமானம் தொடர்பான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமத்தின் (எல்லெல்வழுர்எஸ் 15) 01 ஆம் பந்தியின் பிரகாரம் வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தங்களிலிருந்து எழுகின்ற வருமானம் மற்றும் காசுப்பாய்ச்சல்களின் தன்மை, தொகை, காலம் மற்றும் நிச்சயமற்ற தன்மை தொடர்பாக நிதிக்கூற்றுக்களை பயன்படுத்துபவர்களிற்கு பயனுள்ள தகவல்களை அறிக்கையிடுவதை கம்பனி பிரயோகிக்க வேண்டிய போதிலும் நியமத்தின் பிரகாரம் கம்பனி வருமானத்தை இனங்கண்டிருக்கவில்லை.

- (இ) நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (எல்கேரேஸ் 01) 79 ஆம் பந்தியின் பிரகாரம் கம்பனி ஒதுக்கங்களின் தன்மை மற்றும் நோக்கத்தை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

- (ஈ) நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (எல்கேரேஸ் 01) 113 ஆம் பந்தியின் பிரகாரம் நிதி நிலைமைக் கூற்று மற்றும் இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பவற்றிலுள்ள ஒவ்வொரு விடயத்திற்குமான மற்றும் குறிப்புக்களிலுள்ள எதாவது தொடர்புட்ட தகவல்களிற்குமான குறுக்குப் பதிவை கம்பனி குறிப்பிடுதல் வேண்டும். எனினும்

சேர்த்துக்கொள்ளும் மிகச்சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தேவையான ஒழுங்குகளை நாங்கள் மேற்கொள்வோம்.

-மேற்படி-

கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும்.

-மேற்படி-

கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும்.

-மேற்படி-

கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும்.

நிலையான வைப்பு, பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள், ஒய்வுதிய நலன் பொறுப்பு மற்றும் வருமான வரி ஏற்பாடு போன்ற நிதி நிலைமைக் கூற்றிலுள்ள விடயங்களிற்கு குறுக்குப் பதிவு வழங்கப்பட்டிருக்கவில்லை.

- |  |           |  |
|--|-----------|--|
| (உ) நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (எல்கேரெஸ் 01) நியமத்தின் 117 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிக்கூற்றுக்களை விளங்கிக்கொள்வதற்கு பொருத்தமான முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளை கம்பனி வெளிப்படுத்த வேண்டும். எஸ்.எஸ்.எவ்.ஆர்.எஸ் 9 ஆல் எல்கேரெஸ் 39 மாற்றீடு செய்யப்பட்டிருந்த போதிலும் நிதிச் சொத்துக்களின் கொள்கை எஸ்.எஸ்.எவ்.ஆர்.எஸ் 9 இற்கு இணங்க காணப்படாததுடன் நிறுவனம் கற்பனைச் சொத்துக்கள் மற்றும் மானி மேவுகை அடைப்பு தொழிற்சாலையின் (அநவநச நெடெடழூரசந கயஷ் வழசல) நடைபெறும் வேலை என்பவற்றிற்கான கணக்கீட்டுக் கொள்கையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. | -மேற்படி- | கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும். |
| (ஹ) இருப்புக்கள் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (எல்கேரெஸ் 02) 37 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிக்கூற்றுக்களை பயன்படுத்துவோரிற்கு பயன்படுகின்ற வெவ்வேறு இருப்பு வகைப்படுத்தல்களில் இடம்பெறுகின்ற முன்கொண்டுசெல்லும் தொகைகள் மற்றும் அச் சொத்துக்களில் ஏற்படுகின்ற மாற்றங்களின் அளவு என்பன தொடர்பான தகவல்களை கம்பனி வெளிப்படுத்தியிருக்கவில்லை.   | -மேற்படி- | கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும். |
| (எ) வருமான வரி தொடர்பான எல்கேரெஸ் 12 இன் 80 (அ) பந்தியின் பிரகாரம் நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்பில் வருமான வரிச் செலவினங்களின் வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.   | -மேற்படி- | கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும். |
| (ஏ) ஊதிய நலன்கள் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (எல்கேரெஸ் 19) 57 ஆம் பந்தியின் பிரகாரம் எதிர்வுகூறப்பட்ட அலகுக் கடன் முறையிலுள்ள வரையறுக்கப்பட்ட நலன் கடப்பாடு அளவிடப்பட வேண்டிய போதிலும் நியமத்திற்கு முரணாக உள்ள அனைத்து ஊழியர்களினதும் நிதியாண்டின் இறுதி மாதத்தின் அரை   | -மேற்படி- | கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும். |

மாதச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட நலன் கடப்பாடு மாதாந்தம் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

- (ஜ) ஊதிய நலன்கள் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (ஸ்கேஷன் 19) 140 மற்றும் 141 ஆம் பந்திகளின் பிரகாரம் வட்டிக் கிரயத்தை காட்டுகின்ற தற்போதைய பெறுமதியின் ஆரம்ப மற்றும் இறுதி மீதிகளின் கணக்கினக்கம், தற்போதைய சேவைக் கிரயம், முன்னைய சேவைக் கிரயம் போன்றன மற்றும் தற்போதைய சேவைக் கிரயத்திற்கான இலாப நட்டத்தில் இனங்காணப்பட்ட மொத்த செலவினம், வட்டிக் கிரயம், உண்மையான மிகை அல்லது நட்டம், முன்னைய சேவைக் கிரயம் போன்றவற்றை கம்பனி வெளிப்படுத்த வேண்டிய போதிலும் நிதிக்கூற்றுக்களில் தேவையான வெளிப்படுத்தல்களை கம்பனி சமர்ப்பித்திருக்கவில்லை. மேலும் எதிர்கால கடப்பாட்டின் இடரை குறைப்பதற்கு சொத்து தொடர்பான திட்டம் எதனையும் கம்பனி கொண்டிருந்தது என்பதற்கான சுட்டிக்காட்டல்கள் எதுவும் காணப்படவில்லை.
- (ஞ) தொடர்புப்பட்ட தரப்பினர் வெளிப்படுத்தல் தொடர்பான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் (ஸ்கேஷன் 24) 17 ஆம் பந்தியின் பிரகாரம் குறுங்கால ஊழியர் நலன்கள், ஊழியத்தின் பின்னரான நலன்கள், ஏனைய நீண்ட கால நலன்கள், பதவி முடிவுறுத்தல் நலன்கள், பங்கு அடிப்படையிலான கொடுப்பனவுகள் ஒவ்வொன்றிற்காகவும் மொத்தமாகவும் பிரதான முகாமைத்துவ ஆளனி இழப்பீட்டை கம்பனி வெளிப்படுத்த வேண்டும். எனினும் பிரதான முகாமைத்துவ ஆளனி இழப்பீட்டை கம்பனி வெளிப்படுத்தியிருக்கவில்லை. மேலும் மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களில் தொடர்புப்பட்ட தரப்பினர் தொடர்பான விபரமான வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

-மேற்படி-

கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும்.

-மேற்படி-

கணக்கீட்டு நியம ஏற்பாடு பின்பற்றப்பட வேண்டும்.

### 1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

	<b>கணக்காய்வு விடயம்</b>	<b>முகாமைத்துவ கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
(அ)	<p>2006 இன் 13 ஆம் இலக்க பொருளாதார சேவைக் கட்டண அதிகாரச்சட்டத்தின் (திருத்தியவாறு) 2(2) ஆம் பிரிவின் பிரகாரம் காலாண்டோன்றிற்கு (காலாண்டோன்றிற்கான ஆரம்பநிலை) நிறுவன புரள்வு ரூபா 12.5 மில்லியனை விருஞ்சகின்ற போது பொருளாதார சேவைக் கட்டணங்களை செலுத்த வேண்டும். கம்பனியின் புரள்வு (மொத்தப் புரள்வு) ரூபா 396 மில்லியனாக காணப்பட்டது. எனினும் 2019 ஆம் ஆண்டிற்கான பொருளாதார சேவைக் கட்டணங்களை கம்பனி செலுத்தியிருக்காததால் ஈஸ்சீ பொறுப்பு ரூபா 1,983,064 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.</p>	<p>ஸ்ரீ லங்கா எனர்ஜிஸ் (பிறைவேட்) பொருளாதார சேவைக் கட்டணத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்காததுடன் எதிர்காலத்தில் தேவைப்பட்டவாறு இணங்கும்.</p>	<p>ஈஸ்சீ அதிகாரச்சட்ட ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.</p>
(ஆ)	<p>முகாமைத்துவக் கட்டணம் எதனையும் அறவீடு செய்யாமல் கம்பனியின் பதவியணியினர் உப கம்பனிகளின் நிர்வாக வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆகையால் ரூபா 24,847,325 தொகையான தொகுதியின் பதவியணி செலவினங்கள் தவறுதலாக கம்பனி செலவினங்களில் அறவீடு செய்யப்பட்டிருந்தது.</p>	<p>முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>துணைக்கம்பனிகள் தனியான நிறுவனங்களானதுடன் அதற்கிணங்க கணக்குகள் பேணப்பட வேண்டும்.</p>
(இ)	<p>காச மற்றும் காசக்கு சமமானவற்றின் தொகுப்பு நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்காததால் காச மீதி மற்றும் வங்கி மீதிகள் தனித்தனியாக என்னால் இனங்காணப்பட முடியாதிருந்தன.</p>	<p>முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>குறிப்புக்களுடன் சேர்த்து வெளிப்படுத்தப்பட வேண்டும்.</p>

**1.5.3 கணக்காய்விற்கான ஆவணச்சான்றுகள் சமர்ப்பிக்கப்படாமை**

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

<b>சமர்ப்பிக்கப்படாத சான்று</b>	<b>முகாமைத்துவ கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
(அ) ரூபா 2,114,005 தொகையான ஏனைய முற்பணம், முற்கொடுப்பனவு மற்றும் பெறவேண்டியவைகள் தொடர்பாக போதியளவு பொருத்தமான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் மேற்படி மீதிகளின் சரியான தன்மையை என்னால் சரிபார்க்க முடியாதிருந்தது.	முகாமைத்துவ வழங்கப்பட்டிருக்கவில்லை.	உரிய பிரித்தெடுப்புக்கள் மற்றும் விபரங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(ஆ) நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்ட ரூபா 2,120,524 தொகையான பெறவேண்டிய டபிள்யூஎச்ஸீ இன் சரியானதன்மையை உறுதிப்படுத்துவதற்கு டபிள்யூஎச்ஸீ மூலச் சான்றிதழ் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	முகாமைத்துவ வழங்கப்பட்டிருக்கவில்லை.	டபிள்யூஎச்ஸீ மூலச் சான்றிதழ் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(இ) ரூபா 1,170,279 தொகையான நின்ற செலவினங்கள் மற்றும் ரூபா 962,573 தொகையான ஒய்வூதிய நலன் கடப்பாடு என்பவற்றிற்கான போதியளவு பொருத்தமான சான்றினை கம்பனி வழங்கியிருக்கவில்லை. ஆகையால் நிதிக்கூற்றுக்களிலுள்ள மேற்படி மீதிகளின் சரியான தன்மையை என்னால் சரிபார்க்க முடியாதிருந்தது.	முகாமைத்துவ வழங்கப்பட்டிருக்கவில்லை.	விபரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஈ) ரூபா 9,126,591 தொகையான வருமான வரி ஏற்பாடு, ரூபா 18,164,500 தொகையான 2018 ஆம் ஆண்டின் கொள்வனவு மீதான வற் உள்ளூடு, ரூபா 2,995,358 தொகையான செலுத்த வேண்டிய என்பீஸ், ரூபா 1,541,658 தொகையான விற்பனை மீதான வற் வெளியீடு, ரூபா 28,999 தொகையான பிறபோடப்பட்ட வரிச் சொத்து போன்றவற்றிற்கான போதியளவு பொருத்தமான சான்றினை கம்பனி வழங்கியிருக்கவில்லை. மேலும் என்பீஸ் மற்றும் வற் அறிக்கைகள், பட்டியல்கள்	முகாமைத்துவ வழங்கப்பட்டிருக்கவில்லை.	விபரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மற்றும் கொடுப்பனவு சீட்டுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள மேற்படி மீதிகளின் சரியான தன்மையை என்னால் சரிபார்க்க முடியாதிருந்தது.

## 1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

### 1.6.1 பெறவேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 105,833,584 தொகையான கடன்பட்டோரிடமிருந்து உறுதிப்படுத்தல்களை கம்பனி கோரியிருக்கவில்லை.	முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.	உறுதிப்படுத்தல்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 1.6.2 செலுத்த வேண்டியவைகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 139,720,165 தொகையான கடன்கொடுத்தோரிடமிருந்து உறுதிப்படுப்படுத்தல்களை கம்பனி கோரியிருக்கவில்லை.	முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.	உறுதிப்படுத்தல்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) 2017 ஆம் ஆண்டிலிருந்து முன்கொண்டுவரப்பட்டிருந்த மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு நின்ற செலவினமாக நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது ரூபா 1,060,279 தொகை தீர்ப்பனவு செய்யப்படாமல் காணப்பட்டது.	நீண்டகால நிலுவையாக உள்ள சில செலுத்த வேண்டிய மீதிகள் காணப்பட்டிருந்ததுடன் குறித்த மீதிகளை பதிவழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.	நிலுவை மீதிகளை தீர்ப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

**1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை**

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2015 யூன் 17 ஆம் திகதிய பிரை 3.1.2015 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கை	பங்குபற்றல் பிரகாரம் அங்கீரமின்றி மீளாய்வாண்டின் ரூபா 1,662,500 தொகையை கம்பனி செலுத்திருந்தது.	முகாமைத்துவ கருத்துரைகள் பொது முறையான அங்கீரமின்றி போது முறையாக பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கை மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் மதிப்பீட்டு ஆண்டின் இறுதியை தொடர்ந்து வரும் நவம்பர் 30 இல் அல்லது அதற்கு முன்னர் உள்ளாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கூட்டினைக்கப்பட்ட திகதியிலிருந்து (2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை) உள்ளாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கம்பனி வருமான வரி அறிக்கை சமர்ப்பித்திருக்கவில்லை.	சுற்றுறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் பங்குபற்றல் பெறப்பட்டிருக்கவில்லை. செலுத்தப்பட வேண்டும்.

**1.8 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை**

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2017 இன் 24 ஆம் இலக்க உள்ளாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் 126 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டியல்களுடன் சேர்த்து முறையாக பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கை மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் மதிப்பீட்டு ஆண்டின் இறுதியை தொடர்ந்து வரும் நவம்பர் 30 இல் அல்லது அதற்கு முன்னர் உள்ளாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கூட்டினைக்கப்பட்ட திகதியிலிருந்து (2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை) உள்ளாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கம்பனி வருமான வரி அறிக்கை எதனையும் சமர்ப்பித்திருக்கவில்லை.	முகாமைத்துவ கருத்துரைகள் பொது முறையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.	2017 இன் 24 ஆம் இலக்க உள்ளாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.
(ஆ) 2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தை கட்டியெழுப்பும் வரி அதிகாரச்சட்டத்தின் (முறையாக திருத்திய) பிரகாரம், என்பீரி வரி அறிக்கைகள் உரிய திகதிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது 02 தொடக்கம் 09 மாத கால தாமதத்துடன் என்பீரி வரி அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.	முகாமைத்துவ கருத்துரைகள் பொது முறையாக திருத்திய) பிரகாரம், என்பீரி வரி அறிக்கைகள் உரிய திகதிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது 02 தொடக்கம் 09 மாத கால தாமதத்துடன் என்பீரி வரி அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.	2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தை கட்டியெழுப்பும் வரி அதிகாரச்சட்டத்திலுள்ள (முறையாக திருத்திய) ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.
(இ) 2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தை கட்டியெழுப்பும் வரி அதிகாரச்சட்டத்தின் (முறையாக திருத்திய) 4 ஆம் பிரிவின் பிரகாரம், ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலுள்ள என்பீரி தொடர்ந்துவரும் மாதத்தின் 20 ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டிய	முகாமைத்துவ கருத்துரைகள் பொது முறையாக திருத்திய) 4 ஆம் பிரிவின் பிரகாரம், ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலுள்ள என்பீரி தொடர்ந்துவரும் மாதத்தின் 20 ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்பட வேண்டிய	2009 இன் 09 ஆம் இலக்க தேசத்தை கட்டியெழுப்பும் வரி அதிகாரச்சட்டத்திலுள்ள (முறையாக திருத்திய) ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.

போதிலும் கம்பனி காலாண்டு அடிப்படையில் 03 தொடக்கம் 09 மாத காலதாமதங்களுடன் என்பீர் கொடுப்பனவுகளை மேற்கொண்டிருந்தது.

(ஏ)	2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச்சட்டத்தின் (முறையாக திருத்திய) 21 ஆம் பிரிவின் பிரகாரம், வற் அறிக்கைகள் உரிய திகதிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கம்பனியானது 03 தொடக்கம் 08 மாதங்கள் வரையான காலதாமதத்துடன் வற் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது.	முகாமைத்துவ கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.	2002 இன் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி அதிகாரச்சட்டத்திலுள்ள (முறையாக திருத்திய) ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.
(ஒ)	1982 இன் 43 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை அதிகாரச்சட்டத்தின் (திருத்தியவாறு) 7 ஆம் பிரிவின் பிரகாரம்,	முகாமைத்துவ கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.	1982 இன் 43 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை அதிகாரச்சட்டத்திலுள்ள (திருத்தியவாறு) ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.
	(i) காலண்டு முடிவடைந்த பின்னர் தொடர்ந்துவரும் மாதத்தின் பதினெண்தாம் நாள் அல்லது அதற்கு முன்னர் கணிப்பீடுசெய்யப்பட்ட முத்திரைத் தீர்வை கூற்று சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கணிப்பீடுசெய்யப்பட்ட முத்திரைத் தீர்வை கூற்று 42 தொடக்கம் 72 வரையான நாட்கள் காலதாமதத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	முகாமைத்துவ கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.	
	(ii) கம்பனி தொடர்ந்துவரும் மாதத்தின் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முத்திரைத் தீர்வை கொடுப்பனவுகளை செலுத்தியிருக்கவில்லை.		
(ஓ)	2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் 86 மற்றும் 87 ஆம் பிரிவுகளின் பிரகாரம் உழைக்கும் போதே செலுத்தும் வரி மாதாந்த கொடுப்பனவுகள் தொடர்ந்துவரும் மாதத்தின் 15 ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும் கம்பனி உரிய திகதிகளில் உழைக்கும் போதே செலுத்தும் வரி கொடுப்பனவுகளை செலுத்தியிருக்கவில்லை.	முகாமைத்துவ கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.	2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.

## **2. நிதி மீளாய்வு**

### **2.1 நிதி விளைவுகள்**

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கற்றுக்களின் பிரகாரம் 2019 திசைம்பார் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான கம்பனியின் செயற்பாடுகள் ரூபா 59,427,166 வரிக்கு முன்னரான தேறிய இலாபத்தை விளைவித்திருந்ததுடன் ஒப்பிடும் போது அதற்கு எதிராக முன்னைய ஆண்டிற்கான வரிக்கு முன்னரான தேறிய நட்டம் ரூபா 72,118,154 ஆக காணப்பட்டதால் மீளாய்வாண்டிற்கான நிதி விளைவுகளில் ரூபா 131,545,320 முன்னேற்றமொன்றை சுட்டிக்காட்டுகின்றது. மானி மேவுகை அடைப்பு விற்பனை வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு இம் முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாகும்.

### **2.2 பிரதான வருமான செலவின விடயங்களின் போக்கு தொடர்பான பகுப்பாய்வு**

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் வருமான செலவின விடயங்கள் சதவீத அதிகரிப்பு அல்லது குறைவுடன் பின்வருமாறுள்ளன.

<b>வருமானம்: செலவினம்</b>	<b>2019</b>	<b>2018</b>	<b>அதிகரிப்பு: குறைவு</b>	<b>சதவீதம் மூ</b>
வருமானம்	521,835,317	155,281,100	366,554,217	236
விற்பனைக் கிரயம்	282,892,769	86,368,977	196,523,792	228
நேரடி செயற்திட்ட செலவினங்கள் மற்றும் நிர்வாக செலவினங்கள்	107,889,046	75,806,863	32,082,183	42
நிதிச் செலவினங்கள்	78,170,371	69,941,307	8,229,064	12

மானி மேவுகை அடைப்பு விற்பனைகள் மற்றும் மூலப்பொருள் கிரயம் என்பன அதிகரித்ததன் காரணமாக முறையே முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டிற்கான வருமானம் ரூபா 366,554,217 ஆல் அதிகரித்திருந்ததுடன் விற்பனைக் கிரயமும் ரூபா 196,523,792 ஆல் அதிகரித்திருந்தது. புதவியணிக் கிரயம் அதிகரித்ததன் காரணமாக நேரடி செயற்திட்ட செலவினங்கள் மற்றும் நிர்வாக செலவினங்கள் ரூபா 32,082,183 ஆல் அதிகரித்திருந்தன.

மீளாய்வாண்டின் போது 13 தடவைகள் ரூபா 155,690,474 தொகையான தவணைக்கடன்களை கம்பனி பெற்றிருந்ததால் கடன் மீதான வட்டி செலவினங்கள் அதிகரித்தமை காரணமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது நிதிச் செலவினங்கள் ரூபா 8,229,064 ஆல் அதிகரித்திருந்தன.

## **3. செயற்பாட்டு மீளாய்வு**

### **3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்**

	<b>கணக்காய்வு விடயம்</b>	<b>முகாமைத்துவ கருத்துரை</b>	<b>பரிந்துரை</b>
(அ)	கம்பனியானது மானி மேவுகை அடைப்புக்களை உற்பத்தி செய்து இலாங்கை மின்சார சபை மற்றும் லங்கா எலெக்ட்ரிசிட்டிங் (பிறைவேட்) விமிட்டட்டிற்கு உற்பத்திப்பொருளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள போதிலும் மானி மேவுகை அடைப்புக்களின் உற்பத்தி	சீஸ்பி சபைத் தீர்மானத்துடன் சீஸ்பீயால் நேரடியாக மானி மேவுகை அடைப்புக்களின் கொள்வனவு மேற்கொள்ளப்படுகின்றது. என்ன செய்யப்படுகின்றது என்பது ஆண்டின் ஆரம்பத்தில் ஒவ்வொரு கிளைகளும் அவர்களது மானி மேவுகை அடைப்புக்களின் உற்பத்தி	மேவுகை அடைப்புக்களின் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பாக கம்பனிக்கும் சீஸ்பி: எலாசீலை இறகும் இடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும்.

மற்றும் விற்பனை தொடர்பாக உடன்படிக்கை அல்லது எம்மூழ் எதுவும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

தேவைப்பாட்டை அனுப்பி அதற்கிணங்க சபைத் தீர்மானத்தின் பிரகாரம் அவர்கள் தேவைப்பாட்டை சேகரித்து சராசரியாக 3 மாதங்களிற்கு குறைவான காலப்பகுதியில் கொடுப்பனவுகளை தீர்ப்பனவு செய்கின்றனர்.

(ஆ) மீளாய்வாண்டிற்காக கம்பனியால் சொத்துக்களின் பொதீக் மெய்மையாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவ கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.

சொத்துக்களின் பொதீக மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

### 3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

#### கணக்காய்வு விடயம்

பரிமாற்ற வரிசைகள் மற்றும் மின்கட்டமைப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் வணிகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை நிர்மாணித்தல், பேணுதல் மற்றும் செயற்படுத்துதல் மற்றும் மின் ஆற்றலை உருவாக்குவதற்கு தேவையான பணிகள் என்பவற்றில் ஈடுபடுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்திக்கு தேவையாகவுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன கம்பனியின் முதன்மைச் செயற்பாடுகளாகும். எனினும் கம்பனி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அபிவிருத்தி செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை.

#### முகாமைத்துவ கருத்துரை

பிரதான கம்பனியான எஸ்எல்ஸ் ஆல் 100மு உரித்தாக்கப்பட்டுள்ள தனித்தனி கம்பனி பெயர்களான் எஸ்எல்ஸ் எச்ஆர் (பிறைவேட்) விமிட்டட், கும்பல்கழுவ மினி வைஹத்ரோ (பிறைவேட்) விமிட்டட், தேதுறு ஓயா மினி வைஹத்ரோ (பிறைவேட்) விமிட்டட் என்பவற்றின் ஊடாக இப் பணி நடைமுறையில் அடைந்து கொள்ளப்படுகின்றது.

#### பரிந்துரை

கம்பனியின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

### 3.3 விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

#### கணக்காய்வு விடயம்

கூட்டுமுயற்சியான அம்ராட் வேநால்டிங்ஸ் (பிறைவேட்) விமிட்டட்டுடன் பறக்கும் சாம்பல் மற்றும் கீழ் சக்தியை (குடல யளா யனை டிழவைழுஅ எடயப) பயன்படுத்தி சீமெந்து அடிப்படையிலான உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து

#### முகாமைத்துவ கருத்துரை

2016 ஒக்டோபர் 31 இல் நடைபெற்ற எஸ்எல்ஸ் பணிப்பாளர் சபையால் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு நுரைச்சோலையிலுள்ள யளா செசையம் செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சில

#### பரிந்துரை

சொத்தை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

விற்பனை செய்வதற்காக  
 தொழிற்சாலையொன்றை  
 நிர்மாணிப்பதற்கு 2014 திசைம்பர்  
 31 இல் உள்ளவாறு ரூபா  
 7,364,447 தொகையை தொகுதி  
 முதலீடு செய்திருந்தது. எனினும்  
 கூட்டுருமயற்சி உடன்படிக்கை  
 முடிவுறுத்தப்பட்டிருந்ததுடன்  
 செயற்றிட்டத்தின் சொத்து  
 விளைவற்றிருந்தது.

கட்டிடங்களை  
நிர்மாணிப்பதற்கு 2014 ஆம்  
ஆண்டில் இம் முதலீடு  
முக்கியமாக நிறுத்தப்பட்டது.  
சீபீயின் நோக்கத்திற்காக  
குறித்த கட்டிடங்களை  
கையிலிப்பதற்கு சீபீ இற்கு  
கோரிக்கை கடிதமொன்று  
வழங்கப்பட்டது.

### **3.4 மனித வளங்கள் முகாமைத்துவம்**

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டத்தை (எல்லோர்) கொண்டிருக்காமல் பதவியணி ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	முகாமைத்துவ கருத்துரைவழங்கப்பட்டிருக்க வில்லை.	ஆட்சேர்ப்புத் திட்டம் (எல்லோர்) தயாரிக்கப்பட வேண்டும்.
<b>கணக்களிப்பொறுப்பும் நல்லானுகையும்</b>		
<b>நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்தல்</b>		
கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2003 யூன் 02 இன் பிழி:12 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றிக்கை மற்றும் 2007 ஒக்டோபர் 02 ஆம் திகதிய பிழி:45 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றிக்கை என்பவற்றின் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்த பின்னர் 60 நாட்களினால் வரைபு செயலாற்றல் அறிக்கையுடன் சேர்த்து அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் 2019 ஆம் ஆண்டிற்கான தொகுதியின் நிதிக்கூற்றிக்கள் 2020 யூலை 13 இலேயே கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.	சுற்றிக்கை ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.	

#### 4.2 கூட்டுறையின் திட்டம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2003 யூன் 02 ஆம் திகதிய பிழை: 12 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றிக்கையின் பிரகாரம் கம்பனியால் கூட்டுறையின் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.	சுற்றிக்கையின் எற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.

#### 4.3 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2003 யூன் 02 ஆம் திகதிய பிழை: 12 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றிக்கையின் பிரகாரம் கம்பனி வருடாந்த செயல்நடவடிக்கை திட்டத்தை தயாரித்திருக்கவில்லை.	முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.	சுற்றிக்கையின் எற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.

#### 4.4 உள்ளகக் கணக்காய்வு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
உள்ளகக் கணக்காய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்காததுடன் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிச்க்கி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை என்பவற்றின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுகள் 2019 ஆம் ஆண்டில் எந்தவொரு கணக்காய்வையும் மேற்கொண்டிருக்கவில்லை.	முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.	முறையான உள்ளகக் கட்டுப்பாட்டிற்கு உள்ளகக் கணக்காய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

#### 4.5 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
2019 ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட பாதீடோன்றை தொகுதி கொண்டிருக்காததால் உள்ளபடியான செயலாற்றல் மற்றும் வழமைக்கு மாறான முரண்கள் மீளாய்வு செய்யப்பட முடியாதிருந்தன.	முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.	2003 யூன் 02 ஆம் திகதிய பிழை: 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றிக்கையின் பிரகாரம் பாதீடு தயாரிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.

#### 4.6 நிலைபேரான அபிவிருத்தி இலக்குகள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
<p>நிலைபேரான அபிவிருத்தி இலக்குகள் (எஸ்டிஜீ) தொடர்பான ஐக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சிநிரல்” இன் பிரகாரம் அனைத்து அரசு நிறுவனங்களும் அதன் நோக்கெல்லையின் கீழ் வருகின்ற இலக்குகள் மற்றும் தொழிற்பாடுகளை அமுல்படுத்துவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டிய போதிலும் கம்பனி எஸ்டிஜீ தொடர்பாக அறிந்திருக்காததுடன் அடையப்பட வேண்டிய இலக்குகள், அவ் இலக்குகளை அடைவதிலுள்ள இடைவெளிகள் மற்றும் அவ்வாறு செயன்முன்னேற்றத்தை அளவிடுவதற்குப் பொருத்தமான சுட்டிகள் என்பவற்றை இனங்கண்டிருக்கவில்லை.</p>	<p>முகாமைத்துவ கருத்துரை வழங்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>நிலைபேரான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி நிரல்” உடன் கம்பனி இணங்குதல் வேண்டும்.</p>